



பெயார்பஸ்ட் காப்புறுதி லிமிடட்

(நிறுவனம் இலக்கம் : PB5180)

எக்சஸ் டவர் II (14 ஆம் மாடி),

278/4, யூனியன் இடம், கொழும்பு 02, இலங்கை

தொடர்பு இலக்கம் : +94 11 2428428 |

தொலைநகல் : +94 11 2438438

மின்னஞ்சல் : info@fairfirst.lk |

இணையதளம் : www.fairfirst.lk

காப்புறுதி பத்திர தகவல் ஆவணம் (IPID)

வேலையாட்கள் நட்டஈட்டு காப்புறுதிப் பத்திரம்

இந்த ஆவணமானது, உங்களது காப்புறுதியைப் பற்றிய சாராம்ச விளக்கமொன்றை வழங்குகின்றது. பூரண விபரங்களுக்கு, முழுமையான காப்புறுதிப் பத்திரத்தையும் அட்டவணைமையையும் உசாவவும், ஏதும் முரண்பாடு காணப்பட்டால், காப்புறுதிப் பத்திரமே மேலோங்கியிருக்கும்.

1. காப்புறுதி வகை

வேலையாட்கள் நட்டஈட்டு காப்புறுதிப் பத்திரமானது, அவர்களது தொழிலினாலும், தொழிலின் போது உங்களது வேலையாட்களுக்கு காயம் ஏற்பட்டால் அல்லது நோய் தொற்றினால், தொழில் வழங்குனர் என்ற வகையில் அவர்களுக்கு நட்டஈடு செலுத்த வேண்டிய சட்ட ரீதியான பொறுப்பிலிருந்தும் உங்களைப் பாதுகாக்க வடிவமைக்கப்பட்ட பொறுப்புப் காப்புறுதிப் பத்திரமாகும்.

2. பிரதான பயன்பாடுகள் (எதனைக் காப்பீடு செய்கின்றது)

இக்காப்புறுதியானது, தொழில் வழங்குனர் என்ற வகையில், இரு வகைகளில் எழக் கூடிய சட்டரீதியான உங்களது பொறுப்பைக் காப்பீடு செய்யும்.

2.1 வேலையாட்கள் நட்டஈட்டு கட்டளைச் சட்டம்

உங்களுடைய வேலையாட்களின்

- மரணம்
- நிரந்தர ஊனம் (முழு அல்லது பகுதி)
- தற்காலிக ஊனம் (அவர்கள் வேலை செய்ய இயலாமல் இருக்கும் போது, அவர்களுடைய வேதனத்தின் ஒரு பகுதி)
- நட்டஈட்டுத் தொகைகள் சட்டத்தினால் நிர்ணயிக்கப்படுவதோடு, காப்புறுதி பத்திரத்தின் “நட்டஈட்டு அளவீட்டில்” காண்பிக்கப்பட்டு இருப்பது போன்று வேலையாட்களின் வேதனத்திலும், காயத்தின் தன்மையிலும் தங்கியுள்ளது.

2.2 பொதுச் சட்டத்தின் கீழான பொறுப்பு -

தொழில் சம்பந்தப்பட்ட காயமொன்றினைத் தொடர்ந்து, உதாசீனத்துக்காக, வேலையாள் ஒருவர் நீதி மன்றமொன்றில் வழக்குத் தொடர்ந்து, சட்டரீதியாக நீங்கள் செலுத்த வேண்டிய நட்டஈட்டை நாம் காப்பீடு செய்கின்றோம்.

2.3 சட்ட செலவினங்கள் - நாம் எழுத்து மூலமான எமது முன் அனுமதியை வழங்கியிருக்கும் பட்சத்தில், உங்களது சட்ட கட்டணங்களையும், செலவினங்களையும் நாம் காப்பீடு செய்வோம்.

2.4 மேலதிக பயன்பாடுகள் (மேலதிகம் எனக் கிடைக்கும்/ புறக்குறிப்பு)

தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதியத்தின் ((NITF) நியதிகள் நிபந்தனைகளுக்குட்பட்டு, கலகம் மற்றும் பணிப் பகிஷ்கரிப்பு என்பவற்றினால் விளையும் காயங்களுக்கு உங்களது பொறுப்பை காப்பீடு செய்வதற்கும் இந்த காப்புறுதிப் பத்திரம் வியாபிக்கப்படலாம்.

3. பிரதான விடுகைகள் (காப்பீடு செய்யப்படாதன)

3.1 போர், பயங்கரவாதம் மற்றும் அணு ஆபத்து (குறிப்பாக பயங்கரவாத வியாபகம் கொள்வனவு செய்யப்பட்டிருந்தாலன்றி).

3.2 ஒப்பந்தக்காரர்களின் வேலையாட்கள் - நீங்கள் கூலிக்கமர்த்தும் ஒப்பந்தக்காரர் எவரினதும் வேலையாட்கள் மீதான உங்கள் பொறுப்பை இக்காப்புறுதிப் பத்திரம் காப்பீடு செய்யாது.

3.3 “வேலையாட்கள்” அல்லாதோர் - கட்டளைச் சட்டத்தின்படி, “வேலையாள்” என்ற சட்ட வரைவிலக்கணத்திற்கு உட்படாத நபர்களை இது காப்பீடு செய்யாது.

3.4 ஒப்பந்தத்தினால் ஏற்கப்பட்ட பொறுப்பு - அத்தகைய ஒப்பந்தம் ஒன்று இல்லாதவிடத்து ஏற்கப்பட்டிருக்காத எனினும், ஒப்பந்தமொன்றின் கீழ் ஏற்கப்பட்டிருந்த காப்புறுதி பெறுனரின் ஏதும் பொறுப்பு,

பிரதான விடுகைகள் மாத்திரமே மேலே விபரிக்கப்பட்டுள்ளன. விடுகைகளின் முழுமையான பட்டியலுக்கு, தயவு செய்து காப்புறுதி ஆவணத்தை உசாசவவும்.

4. தவணைக் கட்டணம் செலுத்தும் முறை

ஒரு வருட காலமாகிய, முழுக் காப்புறுதிக் காலத்துக்கும் ஒரே தடைவையில் உங்கள் காப்புறுதிக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.

5. பெயர் குறித்து நியமிக்கப்பட்டவர்களை / பயன்பெருநர்களை கொண்டிருப்பதன் முக்கியத்துவம்.

பயன்பெருநர் ஒருவரை பெயரிடுவது மிகவும் முக்கியமானதாகும். விபத்தொன்றினால் ஏற்படும் உங்களது துரதிஷ்டகரமான மரணத்தின் போது, பணம் பெற்றுக் கொள்வதற்கு நீங்கள் தெரிவு செய்யும் நபரே உங்கள் பயன்பெருநர் ஆவார்.

பயன்பெருநர் ஒருவரை பெயரிடுவதானது, சட்டச் சிக்கல்களின்றி உங்களது அன்புக்குரியவர்களுக்கு பணம் செலுத்தப்படுவதை உறுதி செய்யும்.

6. காப்புறுதிப் பத்திரமுடையோர் முக்கிய தகவல்களை வெளிப்படுத்தும் கடமைப்பாடுகள்

அவை பொறுப்பின் மீது தாக்கம் செலுத்துவதனால், விசேடமாக உங்களது தொழில் பற்றிய உண்மையானதும், முழுமையானதுமான விபரங்களை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும். உங்களது தொழில் மாறுமானால், அது உங்களது காப்பீட்டை பாதிக்கக் கூடியதாகையினால், நீங்கள் எமக்கு அறிவிக்க வேண்டும். முக்கியமான தகவல்களை வெளிப்படுத்த நீங்கள் தவறுவதானது, உங்களது கோரிக்கை நிராகரிக்கப்படுவதற்கு வழிவகுக்கலாம்.

7. கோரிக்கையொன்று முன்வைக்கப்படும் போது காப்புறுதி பெருநரின் கடமைப்பாடுகள்.

7.1 நியாயமான முன்னெச்சரிக்கை செயற்பாடுகளை மேற்கொள்ளவும் - வேலைத் தளத்தில் விபத்துகளையும் நோய்களையும் தவிர்ப்பதற்கான எல்லா நியாயமான முன்னெச்சரிக்கை செயற்பாடுகளை நீங்கள் மேற்கொள்ள வேண்டியதோடு, சம்பந்தப்பட்ட எல்லா பாதுகாப்பு சட்டங்களுக்கும் நியதிச் சட்ட முறையான கடப்பாடுகளுக்கும் இணங்கி நடக்க வேண்டும்.

7.2 பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டாம் - சம்பவமொன்று இடம்பெற்றால், எமது எழுத்து மூலமான சம்மதமின்றி, நீங்கள் பொறுப்பை ஏற்றுக் கொள்ளவோ, விருப்பறிவிப்பு செய்யவோ, வேலையாளுக்கோ அல்லது அவரது குடும்பத்தினருக்கோ கொடுப்பனவுக்கோ வாக்குறுதி அளிக்க வேண்டாம்.

8. கோரிக்கையொன்று முன்வைக்கப்படும் போது பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள்

படிமுறை 1 - உடனே எமக்கு அறிவிக்கவும்

முடியுமான சீக்கிரத்தில் எமக்கு எழுத்து மூலமான அறிவித்தல் வழங்க வேண்டியதோடு, சம்பவத்தின் ஒரு மாதத்துக்கு பிந்தாமல் அறிவித்தல் வழங்க வேண்டும்.

படிமுறை 2 - எல்லா ஆவணங்களையும் சமர்ப்பிக்கவும்

நீங்கள் பெற்றுக் கொள்ளும் ஏதும் கடிதம், சட்ட அறிவித்தல் அல்லது நீதிமன்ற ஆவணத்தை உடனடியாக எமக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

படிமுறை 3 - முழுமையாக ஒத்துழைக்கவும்

உங்கள் சார்பாக விசாரணை, எதிர்காப்பு மற்றும் கோரிக்கைக்கு செலுத்துவதற்கும் எமக்குத் தேவைப்படும் சகல தகவல்களையும், உதவிகளையும் நீங்கள் வழங்க வேண்டும்.

9. முறைப்பாடுகளையும் இன்னல்களையும் கையாள்தல்

படிமுறை 1 – பெயார்பஸ்ட் இன்சூரன்ஸோடு தொடர்பு கொள்ளவும் –

☎ +94 11 2428282 (மு.ப. 8.30 தொடக்கம் பி.ப. 5.00 வரை) | ✉ – info@fairfirst.lk

உங்கள் விடயங்களை பெயாபஸ்ட்டின் பொறுப்பு & இணக்க குழுவுக்கு கொண்டு செல்லலாம்.

படிமுறை 2 – (தீர்க்கப்படா விடின்) புறக் கொண்டு செல்லல் –

- இலங்கை காப்புறுதி சீர்படுத்தல் ஆணையம் (IRCSL)

☎ +94 11 2335167 | ✉ info@irsl.gov.lk | 🌐 www.irsl.gov.lk

- காப்புறுதி குறைகேள் அதிகாரி

☎ +94 11 2505542 / +94 11 2505041 | ✉ info@insuranceombudsman.lk |

🌐 www.insuranceombudsman.lk

10. மேலும் தகவலுக்கு எம்மை தொடர்பு கொள்ளவும் –

பெயார்பஸ்ட் இன்சூரன்ஸ் லிமிடட்

எக்சஸ் டவர் II (14 ஆம் மாடி), இல.278/4, யூனியன் இடம், கொழும்பு 02, இலங்கை

☎ +94 11 2428428 | ✉ info@fairfirst.lk | 🌐 www.fairfirst.lk

கோரிக்கை தொடர்பான விசாரணைகளுக்கு தயவு செய்து எம்முடன் தொடர்பு கொள்ளவும்

✉ nonmotorclaimsteam@fairfirst.lk | ☎ +94 11 2428618

11. வேறேதும் தகவல்கள்

11.1 காப்புறுதிக் கட்டண இசைவாக்கம் – உங்களது காப்புறுதிக் கட்டணம் இசைவாக்கம் செய்யப்படக் கூடியது என்பதை நினைவிற கொள்ளவும். நீங்கள் எல்லா வேலையாட்களினதும் வேதனங்கள் பற்றிய சரியான பதிவுகளைப் பேண வேண்டும் என்பதும், இறுதி காப்புறுதிக் கட்டண கணிப்பீட்டுக்காக, காப்புறுதி வருட முடிவில் அதனை எமக்கு வெளியிட வேண்டுமென்பதும் இக்காப்புறுதிப் பத்திரத்துன் ஓர் நிபந்தனையாகும்.

11.2 நியதிச் சட்ட முறையான காப்பீடு – இலங்கைச் சட்டத்தின் கீழ் தொழில் வடிங்குனர் என்ற வகையில் உங்கள் சட்டரீதியான கடப்பாடுகளை ஈடு செய்வதற்கு உங்களுக்கு உதவுவதற்காகவே இந்தக் காப்புறுதி வடிவமைக்கப்பட்டுள்ளது.

11.3 இரத்துச் செய்தல் – எந்நேரத்திலும் நீங்கள் காப்புறுதிப் பத்திரத்தை இரத்துச் செய்யலாம். இதற்கு பகுதி மீளளிப்பைப் பெற்றுக் கொள்ள

தகுதியுடையவராகலாம். 7 நாட்கள் அறிவித்தலின் பேரில் நாமும் காப்புறுதிப் பத்திரத்தை இரத்துச் செய்ய முடிவதோடு, விகிதாசார மீளளிப்பொன்றையும் வழங்குவோம்..

முக்கிய குறிப்பு - பிரதான காப்பீடு மற்றும் அவசியமாயின், மேலதிக காப்பீடுகளினதும் சாராம்சம் ஒன்றை வழங்குவதே இந்த IPID இன் குறிக்கோளாகும். இது உங்களது குறிப்பான தனிநபர் பிரத்தியேக தேவைகளுக்கானதல்ல. முழுமையானதும் பிரத்தியேகமானதுமான தகவல்களை, ஒப்பந்தத்துக்கு முந்திய மற்றும் ஒப்பந்த நியதிகளில் பூரணப்படுத்தவும். உற்பத்தியின் விடுகைகள், உங்களது காப்புறுதி பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. IPID யானது, காப்புறுதியின் / ஒப்பந்தத்தின் அங்கமாகாது. எனவே, ஏதும் சச்சரவின் போது, காப்புறுதி பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நியதிகளும் நிபந்தனைகளுமே மேலோங்கியிருக்கும்.